

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கொலன்ன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து கொலன்ன பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க இந்த அறிக்கையின் 1.6(உ), (ஊ) அவதானிப்புகள் நீங்கலாக கடந்த ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ள படியாக ரூபா 445,470 தொகையான மின்னியல் சாதனங்களின் இருப்பு கணக்கு வைக்கப்பட்டிராத காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் செயற்பாட்டு மிகை ஆகியன அந்த பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.	இருப்பு மீதிகள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) கழிவு நிலையத்தினை வியாபிக்கும் அபிவிருத்தி செயல்திட்டத்தின் செலவினம் ரூபா 58,483 ஆல் அதிகரித்து மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் மற்றும் செயல்திட்டத்தின் பிடி காசு ரூபா 470,418 தொகையினை விடுவிக்கும் போது மீண்டும் மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனத்திற்கு வருமானத்தின் மூலம் மற்றும் நிவாரணங்களின் மூலம் பங்களிப்பு கணக்கின் மீதி அந்தப் பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.	நிதிக்கூற்றுக் கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(இ) பா 182,200 தொகையான பெறவேண்டிய வாகன வாடகை வருமானத்தினை கணக்கு வைத்திராத காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் செயற்பாட்டு மிகை அந்த பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	-மேற்படி-	-மேற்படி-
(ஈ) 2023 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் 1.4.1(எ) இன் கீழ் சுட்டிக்காட்டியிருந்த	-மேற்படி-	-மேற்படி-

தவறுகளை திருத்தும் போது மீண்டும் தவறுதலாக ரூபா 206,825 தொகையான ஊழியர் கடன் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் திரண்ட நிதியும் ரூபா 413,650 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

(உ)	2023 ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்டிருந்த மற்றும் வெகுமதியாக கிடைத்திருந்த ரூபா 492,672 தொகையான இயந்திர உபகரணங்கள் மற்றும் தளபாட பொருத்துக்கள் மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால், நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதனத்திற்கு வருமானத்தில் மற்றும் உதவிகள் மூலம் பங்களிப்பு கணக்கு அந்தப் பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது கணக்குகளை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.	நிதிக்கூற்றுக் கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
-----	---	---	--

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள் கணக்கு விடயமொன்றுக்கு உரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதி மற்றும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் மீதிகள் ஆகியவற்றுக்கிடையே ரூபா 393,591 ஆன வேறுபாடொன்று நிலவியது.	சபையின் கருத்துரைகள் 2025 ஆம் ஆண்டின் போது கணக்குகளை தயாரிக்கும் போது திருத்தப்படும் என்பது.	சிபாரிசுகள் வேறுபாடு இனங்காணப்பட்டு, திருத்தப்பட்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
---	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 7,809,320 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 2,132,929 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			மதிப்பீட்டு வருமானம்	2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையி டப்பட்ட வருமானம்	சேகரிக்க ப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை		சிட்டையி டப்பட்ட வருமானம்	சேகரிக்க ப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	1,219,828	1,679,573	1,701,099	2,380	825,300	1,265,384	1,326,984	299,419	
வாடகை	4,177,048	4,179,005	3,889,685	289,500	5,920,568	3,972,898	4,103,143	276,034	
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,200,555	1,196,906	1,180,906	15,500	5,704,200	3,560,234	3,560,234	-	
ஏனைய வருமானங்கள்	<u>1,269,879</u>	<u>2,224,951</u>	<u>932,405</u>	<u>276,034</u>	<u>7,746,542</u>	<u>8,398,301</u>	<u>8,398,301</u>	<u>-</u>	
	<u>7,867,310</u>	<u>9,280,435</u>	<u>7,704,095</u>	<u>583,414</u>	<u>20,196,610</u>	<u>17,196,817</u>	<u>17,388,662</u>	<u>575,453</u>	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

2020 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரதேசங்களில் இருந்து வீத வரி அறவிடுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை

சபையின் கருத்துரை

ஆளுநரின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

வீத வரியை அறவிடும் பணிகள் செயத்திறனாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

ரூபா 40,457,835 கூட்டுத் தொகையான 03 கணக்கு விடயங்களுக்கு உரியதாக விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2025 ஆம் ஆண்டுக்கான கணக்குகளைத் தயாரிக்கும்போது விரிவான அட்டவணைகள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரை

விரிவான அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) அத்துமீறிய வகையில் 02 தளங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு தரைத்தளத்தில் வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பத்திற்காக அந்த அத்துமீறிய நிர்மாணங்களை சட்டரீதியாகுவதற்கு அதைவிட வேண்டிய முற்பணை கட்டணம் ரூபா 843,600 தொகை அறவிடப்படாது அபிவிருத்தி அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.	தற்போது இதற்காக ஒரு துணைச் சட்டம் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவையில் உள்ள முன்பணத்தை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) அத்துமீறிய வகையில் கடைகள் மற்றும் மலசல கூடங்களை நிர்மாணித்துள்ள சபைக்குச் சொந்தமான காணி ஒன்றின் உரித்தினை சவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காணிகள் அளவிடப்பட்டு எல்லைக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 1979 இன் 07 ஆம் இலக்க அரசாங்க நிலச் சட்டத்தின் கீழ் அத்துமீறிய குடியிருப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.	சபைக்குச் சொந்தமான சொத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) சபைக்கு சொந்தமான கொடவெல வாரச்சந்தை வளாகத்தினுள் 2020 ஆம் ஆண்டு முதல் அத்துமீறிய வகையில் நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளிவாரி தரப்பினர்கள் குடியிருந்த போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கொடவெல வாரச்சந்தையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.	சபைக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ) சூரிய கந்த நகரத்தில் 29 கடைகள் 1983 ஆம் ஆண்டு முதல் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தன. அந்தக் கடைகள் 2010 ஆம் ஆண்டின் பின்னர் மீள மதிப்பீடு செய்யப்பட்டுத் 2024 ஆம் ஆண்டு வரை தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் புதிய மதிப்பீட்டின் போது வாடகை அதிகரிக்கப்பட்டமையால் 21 கடைகளின் குத்தகையாளர்களால் சபைக்கு செலுத்தப்பட வேண்டியதாக காணப்பட்ட ரூபா 245,500 தொகையான தரைக் கட்டணம் செலுத்துதல் புறக்கணிக்கப்பட்டிருந்தது	உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர்களுடன் கலந்துரையாடி தொடர்புடைய பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.	குத்தகை வாடகை திருத்தம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்கவும், குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்குச் சொந்தமான பெக்கோ இயந்திரம் ஒன்றின் ஓட்டக் குறிப்புகளை முறையாக பராமரித்திராத காரணத்தால் ரூபா 832,150 தொகையான பணி பெறுமதியுடன் 151.3 மீட்டர் மணித்தியால காலப்பகுதிக்காக இயந்திரம் எந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சபையின் கருத்துரை

உள்ளூராட்சி திணைக்களத்துடன் தொடர்புபட்டு பரிசோதனைகளை நடத்தி அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

பரிந்துரை

ஓட்டக் குறிப்புகளை நாளதுவரையாக பராமரிக்க வேண்டியதுடன் விசாரணைகளை நடத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 2024 ஆம் ஆண்டின் போது பூர்த்தி செய்யப்பட்டிருந்த 03 வீதிகளின் கட்டமைப்புகளை தயாரிக்கும் (Shuttering) வேலை விடயத்திற்காக ரூபா 60,436 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

அதிகப்படியான கட்டணமாக செலுத்தப்பட்ட ரூபா 60,436 தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரை

அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) தொரப்பனே மொரவாடிய ஊடாக தடயம்கந்த வீதியை அபிவிருத்தி செய்யும் பணி வேலை விடய இலக்கம் 03 என் கீழ் ABC விநியோகித்தல், பதித்தல் மற்றும் செப்பனிடுதல் ஆகியவற்றுக்காக ரூபா 166,441 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

மிகவும் கடினமான கிராமப்புற வீதிகள் காரணமாக, மோட்டார் கிரேடரைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, அதிக உழைப்பைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், கட்டணம் சரியானது என்பது.

பதில் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.